

Psa

Chapter 52

Indonesian Interlinear

Reference: Indonesian Terjemahan Baru

הָאֶדְוֹמִי דוּעַג וּבָבוֹא לְדָוִד: מְשָׁכִיל לְמַנְצִיחַ 1
orang-Edom Doeg Ketika-datang dari-Daud nyanyian-pengajaran Untuk-pemimpin-pujian
[H0130](#) [H1673](#) [H0935](#) [H1732](#) [H4905](#) [H5329](#)

אֲחִימֶלֶךְ: בַּיִת אֶל- דָּוִד בָּא לּוֹ וַיֹּאמֶר לְשָׁאוּל וַיַּגִּיד 2
Ahimelekh rumah ke- Daud datang kepadanya dan-berkata Saul dan-memberitahu
[H0288](#) [H0413](#) [H1732](#) [H0935](#) [H0559](#) [H7586](#) [H5046](#)

כָּל- אֱלֹהִים חַסְדָּם הַגִּבּוֹרִים בְּרָעָה תַּתְהַלֵּל מַה- 3
sepanjang- Allah kasih-setia hai-pahlawan dalam-kejahatan engkau-bermegah Mengapa-
[H3605](#) [H0410](#) [H1368](#) [H4100](#)

הַיּוֹם:
hari
[H3117](#)

Untuk pemimpin biduan. Nyanyian pengajaran Daud,

עָשָׂה מְלֻטָּשׁ כְּתֵעַר לְשׁוֹנֵה תַּחֲשָׁב תְּנוּת 2
yang-melakukan yang-tajam seperti-pisau-cukur lidahmu engkau-merancang Kebiasaan
[H3913](#) [H8593](#) [H3956](#) [H2803](#) [H1942](#)

רַמְיָה:
tipu-daya

ketika Doeg, orang Edom itu, datang memberitahukan kepada Saul, bahwa Daud telah sampai di rumah Ahimelekh.

צִדִּיק מִדְּבַר וְשִׁקָּר מֵטוֹב רָע אֶתְבָּת 3
keadilan lebih-dari-berkata kebohongan lebih-dari-kebaikan kejahatan Engkau-mencintai
[H6664](#) [H1696](#) [H8267](#) [H0157](#)

סֵלָה:
Sela
[H5542](#)

Mengapa engkau memegahkan diri dengan kejahatan, hai pahlawan, terhadap orang yang dikasihi Allah sepanjang hari?

מִרְמָה: לְשׁוֹן בָּלַע דְּבַר- כָּל- אֶתְבָּת 4
penipu hai-lidah yang-membinasakan perkataan- segala- Engkau-mencintai
[H4820](#) [H3956](#) [H1105](#) [H1697](#) [H3605](#) [H0157](#)

Engkau merancang penghancuran, lidahmu seperti pisau cukur yang diasah, hai engkau, penipu!

יִתְהַנֵּן לְנֶצַח יִתְצַדֵּן אֱלֹהִים 5
akan-menyambar-engkau selamanya akan-meruntuhkan-engkau Allah Juga-
[H2846](#) [H5331](#) [H5422](#) [H0410](#) [H1571](#)

סֵלָה:
Sela תַיִם מֵאֲרֶץ וְשָׁרְשָׁהּ מֵאֶהָל וַיִּסְחַתֵּן
orang-hidup dari-tanah dan-mencabut-akarmu dari-kemah dan-mencabut-engkau
[H5542](#) [H0776](#) [H8327](#) [H0168](#) [H5255](#)

Engkau mencintai yang jahat lebih dari pada yang baik, dan dusta lebih dari pada perkataan yang benar. S e l a

ישחקו:	ועליו	וייראו	צדיקים	ויראו	6
mereka-tertawa	dan-atas-dia	dan-mereka-takut	orang-orang-benar	Dan-melihat	
H7832		H3372	H6662	H7200	

Engkau mencintai segala perkataan yang mengacaukan, hai lidah penipu!

ויבטח	מעויו	אלהים	ישים	לא	הנבר	הנה	7
tetapi-percaya	perlindungannya	Allah	menjadikan	yang-tidak	orang	Lihatlah	
H0982	H4581	H0430		H3808	H1397	H2009	
	בהנתו:	אעו	עשרו	ברב			
	dalam-kejahatannya	berlindung	kekayaannya	pada-banyaknya			
	H1942	H5810	H6239	H7230			

Tetapi Allah akan merobohkan engkau untuk seterusnya, Ia akan merebut engkau dan mencabut engkau dari dalam kemah, membantun engkau dari dalam negeri orang-orang hidup. S e l a

בחסד	בטחתי	אלהים	בבית	רענו	כזית	ואני	8
pada-kasih-setia-	aku-percaya	Allah	di-rumah	yang-hijau	seperti-pohon-zaitun	Tetapi-aku	
	H0982	H0430			H2132	H0589	
					ועד:	עולם	
					dan-selamanya	kekal	
					H5703	H5769	H0430

Maka orang-orang benar akan melihatnya dan menjadi takut, dan mereka akan menertawakannya:

ואקנה	עשית	כי	לעולם	אודך	9	
dan-aku-berharap	Engkau-telah-melakukan	karena	selama-lamanya	Aku-bersyukur-kepada-Mu		
			H5769	H3034		
	חסידך:	נגד	טוב	כי	שמך	
	orang-orang-saleh-Mu	di-hadapan	baik	karena-	pada-nama-Mu	
	H2623	H5048			H8034	

"Lihatlah orang itu yang tidak menjadikan Allah tempat pengungsiannya, yang percaya akan kekayaannya yang melimpah, dan berlindung pada tindakan penghancurannya!"